

THIRUNALLAR COMMUNE PANCHAYAT*Thirunallar, the 9th June 2016.***Dangerous Establishments****NOTICE**

The undermentioned person has requested for permission to set up the following industry within the Thirunallar Commune Panchayat limits, as detailed below.

Sl. No.	Name and address of the applicant	Address of the industry site	Industry proposed	Power required	No. of workers
(1)	(2)	(3)	(4)	(5)	(6)
1	Ms. P. Sivagamy, No. 4, Mathur Main Road, Muppaithangudy, Sellur Post, Thirunallar-609 607.	M/s. GVS Modern Paper Bags, Re-survey No. 57/3, Plot No. 122, No. 2, IInd Cross, Sri Annamalai Nagar, Ambagarathur Main Road, Thirunallar.	Manufacture of paper bags.	5 H.P.	4 (day shift).

In conformity with rule 11 of the Puducherry Commune Panchayats (Grant of Licences and Permissions) Rules, 1976, promulgated in this Union Territory by the Puducherry Village and Commune Panchayats Act, 1973, objections, if any, to the setting up of the abovesaid industry are invited to reach the undersigned within fifteen days from the date of publication of this notice in the Official Gazette.

The objections, so received within the specified period will be considered by this Commune Panchayat.

R. ARUNASALAM,
Commissioner.

AFFIDAVIT

I, P. Ilanchezhian, son of Packirisamy, aged 34 years, Hindu, Indian, residing at No. 16, Mela Street, Surakudy, Thirunallar Commune, Karaikal District, Puducherry State, India, do hereby solemnly declare as follows:

That my name is registered as 'Ilanchezhian' in my Birth Certificate under Registration No. 141 issued by the Thirunallar Commune Panchayat.

That my name is mentioned as 'Elanchezhian. P' in my Transfer Certificate Serial No. 56441 issued by Government Higher Secondary School, Thirunallar.

That my name is entered as 'Elanchezhian. P' in my Secondary School Leaving Certificate under Registration No. 360283 issued by the Secretary, Board of Secondary Education, Tamil Nadu.

That my name is mentioned as 'Elanchezhian' in my Aadhaar Card No. 6724 7447 6145 issued by the Unique Identification Authority of India.

That my name is entered as 'Ilanchezhian' in my Elector's Photo Identity Card No. LLS0181016 issued by the Election Commission of India.

That all the names 'Ilanchezhian', 'Elanchezhian. P' and 'Elanchezhian' are referring myself only.

Henceforth, I will be known as 'P. Ilanchezhian'.

Solemnly affirmed and signed before the Notary Public at Karaikal, on this 6th day of June 2016.

939569

P. ILANCHEZHIAN.

CHANGE OF NAME

I, M. Malar, daughter of Munisami, Hindu, aged about 33 years, residing at No. 29, Ignasi Maistry Street, Puducherry-605 001, do hereby solemnly affirm and sincerely state on oath as follows:

That my name is 'Malar' (in Tamil) as mentioned in my Birth Certificate in Registration No. 8, dated 23-12-2011 issued by Vanniyanallur Uratchi (ii) in my Elector's Photo Identity Card No. JGW0043737 and (iii) in my Aadhaar Card No. 6448 6212 7442, dated 21-9-2011.

I am also known and called by the another name as 'Malarvizhi' as mentioned in my Family Ration Card (in Tamil) vide No. 397493 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry.

Now, I have changed my name from this 9th day of June 2016 onwards retaining my former name as 'Malar' and abandoning the use of my later name as 'Malarvizhi' once for all.

I would henceforth be known and called by my retained name as 'Malar' for all purposes.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 9th day of June 2016.

939573

மலர்.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு, சூன் மாதம், 7-ஆம் தேதி (7-6-2016), புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரி-605 009, சண்முகாபுரம், வ.உ.சி. வீதி, கதவிலக்கம் 7 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ராஜேந்திரன் அவர்களின் குமாரர் R. ராஜேஷ் ஆகிய நான் கூறும் உறுதிமொழி என்னவென்றால்,-

கடந்த 11-5-1987 தேதியிட்ட புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட எனது பிறப்புச் சான்றிதழ் எண் M/1987/02570-ல் 'ராஜேஷ் (Rajesh)' என்றும், கடந்த 5-2-2007 தேதியிட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் JTP0535534-ல் 'ராஜேஷ் (Rajesh)' என்றும், கடந்த 8-8-2011 தேதியிட்ட இந்திய அரசால் வழங்கப்பட்ட எனது ஆதார் அடையாள அட்டை 3545 8322 2495-ல் 'ரா. ராஜேஷ் (R. Rajesh)' என்றும், கடந்த 18-11-2013 தேதியிட்டதும் கடலூர் திருமண பதிவு அதிகாரி அலுவலகத்தில் பதியப்பட்ட திருமணப் பதிவு எண் 1669/2013-ல் 'ரா. ராஜேஷ் (R. Rajesh)' என்றும் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது என்று உறுதி கூறுகிறேன்.

ஆனால், கடந்த 15-7-2005 தேதியில் எனக்கு வழங்கப்பட்ட குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 304825-ல் எனது பெயர் 'முத்துவேல்' என்று வீட்டில் அழைக்கும் பெயர் பதிவாகியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள 'ராஜேஷ்' மற்றும் 'முத்துவேல்' என்ற இரண்டு பெயர்களும் என் ஒருவரை மட்டுமே குறிக்கும் என்று உறுதி அளிக்கிறேன்.

மேலும், வரும் காலங்களில் நான் 'ராஜேஷ் (Rajesh)' என்று மட்டுமே அழைக்கப்படுவேன் என்று உறுதியளிக்கின்றேன்.

மேற்படி ஏதேனும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டால் நானே அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீர்த்துக்கொள்வேன் என்று இப்பத்திரம் மூலம் உறுதியளிக்கிறேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம், 7-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939576

R. ராஜேஷ்.

AFFIDAVIT

I, Kathirvelu, son of Sathiyaseelan, residing at No. 9, Chinna Santhu, Pillaihattam, Saram, Puducherry-605 013, do hereby solemnly affirm and sincerely state as follows:

I state that my original and correct name is 'Kathirvelu' and the same is evidenced in my Birth Certificate issued by the Puducherry Municipality in Registration No. M/1982/06185, dated 17-9-1982, Aadhaar Card, Voter's Identity Card, School Transfer Certificate and in my Marriage Certificate.

I state that I am also known by the name 'Kathirvel @ Babu' and the name is evidenced in my Family Ration Card.

Further, I state that both the names 'Kathirvelu' and 'Kathirvel @ Babu' are refer to one and same person i.e., myself only.

Hereafter, I will be called as 'Kathirvelu' only.

All the abovesaid facts are true and correct to the best of my knowledge and belief.

Solemnly and sincerely affirmed, and signed before the Notary Public at Puducherry, on this 13th day of June 2016.

939577

S. KATHIRVELU.

AFFIDAVIT

I, K. Selvi, wife of Kanniyappan, aged about 40 years, residing at Kalinjikuppam Road, Sriram Nagar, Karaiyamputhur, Puducherry, do hereby solemnly affirm and state as follows:

I state that my daughter 'Saranya @ Bhuvaneswari' was born on 22-11-2000 and her birth was duly registered before the Tamil Nadu Government Hospital, Tambaram, G.S.T. Road, Chromepet and in

her Birth Certificate, her name is mentioned as 'Saranya'. Further, I state that she was also known and called as 'Bhuvaneswari' and the same is mentioned in my Family Ration Card.

Further, I state that the two different names viz., 'Saranya' and 'Bhuvaneswari' are mentioned in her Birth Certificate and in my Family Ration Card respectively denote one and the same person i.e., my daughter only.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 13th day of June 2016.

939578

K. செல்வி.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 13-ஆம் தேதி (13-6-2016), புதுச்சேரி-605 005, உருளையன்பேட்டை, சங்கோதி அம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 20 கொண்ட இல்லத்தில் வசிக்கும் மல்லிகா அவர்களின் குமாரத்தி ஷமீமா பேகம் (Shameema Begam) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்,-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் M/1988/00637-ல், 'Sripriya' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 8174 3617 6151-ல் 'க. ஸ்ரீப்பிரியா (G.Sripriya)' என்றும், எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் KVV0677542-ல் 'ஷமீமா பேகம் (Shameema Begam)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 303962-ல் 'ஸ்ரீப்பிரியா' என்றும், எனது நிக்காஹ் (எ) திருமண ஒப்பந்தப் பத்திரத்தில் 'இஸ்ரி பிரியா (எ) ஷமீமா பேகம்' என்றும், எனது திருமணப் பதிவு சான்றிதழ் எண் 85/2014-ல் 'Shameema Begam' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன் மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ஷமீமா பேகம் (Shameema Begam)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 13-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939580

SHAMEEMA BEGAM.

AFFIDAVIT

I, Shanmugavalli, wife of Murugaian, aged about 56 years, residing at No. 11, Second Main Road, Thendral Nagar, Puducherry-605 013, do hereby solemnly and sincerely affirm as follows:

That I am the deponent herein.

That my correct name is 'Shanmugavalli' as per my Aadhaar Card No. 3600 3557 2644 issued by the Unique Identification Authority, Government of India.

That my name has been entered in my Family Ration Card No. 014897 issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry as 'Shanmugavalli' (in Tamil).

But, my name is mentioned in my Auto Permit No. P.CO.C. CCAR/00142/PY/1996 issued by the State Transport Authority, Puducherry as 'Senbagavalli'.

I hereby declare that the above names 'Shanmugavalli' and 'Senbagavalli' are refer to one and the same person i.e., myself only.

And in future, I will be called only as 'Shanmugavalli'.

That the above particulars are true and correct to the best of my knowledge and belief.

Signed before the Notary Public at Puducherry, on this 13th day of June 2016.

939581

மு. சண்முகவல்லி.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 14-ஆம் தேதி (14-6-2016), புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம், ராஜேஷ்குமாரி நகர், இரண்டாவது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள இல்லத்தில் வசிக்கும் ராஜாமணி அவர்களின் குமாரர் ராஜேஷ்குமார் (Rajeshkumar) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்,-

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 144/2015-16-ல் 'R. ராஜேஷ்குமார்' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 9275 3758 8396-ல் 'ராஜேஷ்குமார் ராஜாமணி (Rajeshkumar Rajamani)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 418408-ல் எனது பெயர் 'நிர்மல் குமார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ராஜேஷ்குமார் (Rajeshkumar)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 14-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939583

R. RAJESHKUMAR.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 14-ஆம் தேதி (14-6-2016), புதுச்சேரி-605 003, முத்தியால்பேட்டை, சோலை நகர், செங்கேணி அம்மன் கோவில் வீதி, கதவிலக்கம் 17 கொண்ட இல்லத்தில் வசிக்கும் செல்வகுமார் அவர்களின் குமாரர் ரமேஷ் (Ramesh) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் M/1991/05210-ல் 'Ramesh' என்றும், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 512-ல் 'ரமேஷ்' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 3779 2636 0825 மற்றும் எனது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண் IVT0074732-ல் மற்றும் 'ரமேஷ் (Ramesh)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 193844-ல் எனது பெயர் 'ராஜசேகர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ரமேஷ் (Ramesh)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 14-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939584

S. ரமேஷ்.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி (16-6-2016) புதுச்சேரி-605 011, சித்தன்குடி, மாரியம்மன் கோயில் வீதி, கதவிலக்கம் 15 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ராஜி அவர்களின் மனைவி அம்சவள்ளி (Amsavalli) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர், எனது பள்ளி பதிவேடு சேர்க்கை எண் 800-ல், 'Amsavalli' என்றும், எனது சாதிச் சான்றிதழ் எண் 1794783-ல் எனது பெயர் 'அம்சவள்ளி' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 8739 6519 8553 மற்றும் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் KVV0621961-ஆகியவற்றில் 'அம்சவேணி (Amsaveni)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 070302-ல் எனது பெயர் 'அம்சவேணி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'அம்சவள்ளி (Amsavalli)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939596

R. அம்சவள்ளி.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி (16-6-2016), புதுச்சேரி-605 009, காந்தி திருநல்லூர், மேற்கு வீதி, கதவிலக்கம் 34 கொண்ட இல்லத்தில் வசிக்கும் காலஞ்சென்ற கன்னியப்பன் அவர்களின் மனைவி செல்லம்மாள் (Chellammal) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 1992/60-ல் 'P. Chellammal' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 6387 3076 0410 மற்றும் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் PY/01/019/007040 ஆகியவற்றில் 'செல்லம்மாள் (Chellammal)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 406784-ல் எனது பெயர் 'செல்லமன்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'செல்லம்மாள் (Chellammal)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939598

K. CHELLAMMAL.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம், 15-ஆம் தேதி (15-6-2016), புதுச்சேரி-605 501, வாதானூர், வாதானூர்பேட்டை, திருவள்ளூர் வீதி, கதவிலக்கம் 52/12 கொண்ட இல்லத்தில் வசிக்கும் வீரப்பன் அவர்களின் குமாரர் சங்கர் (Sankar) ஆகிய நான் எழுதிக் கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது ஓட்டுனர் உரிமம் எண் TN319990001680-ல் 'Sankar, V' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 4953 8919 4806-ல் 'வீ. சங்கர் (V. Sankar)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் PY/01/014/129-ல் 'சங்கர் (Sankar)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 363282-ல் எனது பெயர் 'ராஜேந்திரன்' என்றும், எனது மகன் ராஜேஸ்குமார் அவர்களின் பிறப்புச் சான்றிதழ் எண் M/1998/01135-ல், எனது பெயர் 'Sankar' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'சங்கர் (Sankar)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 15-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939600

V. SANKAR.

AFFIDAVIT

I, Syed Kabir @ Akbar, son of Syed Ali, aged about 55 years, residing at No. 3, Shagy Street, Puducherry-605 001, do hereby solemnly affirm and sincerely state on oath as follows:

That I am the deponent herein and I am well known all the facts of my deposition.

I submit to state that my name is mentioned as 'சையத் அக்பர்' in our Family Ration Card issued by the Department of Civil Supplies and Consumer Affairs, Puducherry vide Card No. 064676 and in my Aadhaar Card issued by the Unique Identification Authority of India vide Card No. 2563 3167 6507 and in my Electoral Identity Card issued by the Election Commission of India vide Card No. JGW0091744 and in my Transfer Certificate issued by the Raja Desing Government Boys' Higher Secondary School, Gingee, dated 9-11-1995.

I submit to state that my name is mentioned as 'சையத் கபீர்' in my Birth Certificate issued by the Department of Registration, Gingee, the Government of Tamil Nadu, dated 16-1-1962.

I submit to state that my name is mentioned as 'சையத் கபீர் (எ) அக்பர்' in my son Syed Ibrahim's Transfer Certificate issued by the Government Primary School, Mullah Street, Puducherry vide Admission No. 1111, Serial No. 180004.

I submit to state that my name is mentioned as 'Syed Kabir @ Akbar' in my Livret De Famille issued by the Puducherry Municipality, dated 18-1-1996.

Finally, I declare and state that the above names 'சையத் அக்பர்', 'சையத் கபீர்', 'சையத் கபீர் (எ) அக்பர்' and 'Syed Kabir @ Akbar' are denote one and the same person i.e., myself only.

My correct name is 'Syed Kabir @ Akbar'.

This affidavit is stating that the abovesaid different names are denote one and the same person i.e., myself. My correct name is 'Syed Kabir @ Akbar (சையத் கபீர் (எ) அக்பர்)'.

I take oath and solemnly declare/affirm that the above information furnished by me is correct and that I have not concealed or misrepresented any facts on the above matter.

Signed before the Notary Public at Puducherry, on this 15th day of June 2016.

939601

சையது கபீர் (எ) அக்பர்.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 9-ஆம் தேதி (9-6-2016), புதுச்சேரி-605 007, அரியாங்குப்பம், காளான் தோட்டம், குப்புசாமி கார்டனில் அமைந்துள்ள இல்லத்தில் வசிக்கும் மணிகண்ணன் அவர்களின் மனைவி ஜெய்குமாரி (Jaikumari) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்-

எனது பெயர், எனது பிறப்புச் சான்றிதழ் எண் 217-ல் 'Djeacoumary' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 5387 9139 5224-ல் 'ம. ஜெய்குமாரி (M. Jaikumari)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் FBN0310896-ல் 'ஜெய்குமாரி (Jaikumari)' என்றும், எனது PAN Card No. AXFPJ5163M-ல் 'Jaikumari' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 148399-ல் எனது பெயர் 'ஜெய்குமாரி' என்றும், எனது பாகப்பிரிவினை பத்திரம் ஆவண எண் 1119/85-ல் எனது பெயர் 'ஜெய்குமாரி'

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ஜெய்குமாரி (Jaikumari)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 9-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939602

M. JAIKUMARI.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி (16-6-2016) புதுச்சேரி-605 008, கருவடிக்குப்பம், விஷ்ணு நகர், ஐயனார் கோவில் வீதி, கதவிலக்கம் 19 கொண்ட இல்லத்தில் வசிக்கும் குமரன் அவர்களின் மனைவி கு. லட்சுமி ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

என்னுடைய பெயர் 'லட்சுமி' ஆகும். இது ['லக்ஷ்மி (Lakshmi)'] எனது பிறப்புச் சான்றிதழ் பதிவு, வாக்காளர் அடையாள அட்டையில் எண் GKY 0569723 மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ் ஆகியவைகளின்படி உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனது பெயரை 'லட்சுமி' என்று குறிப்பிடுவதற்கு பதிலாக, எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 161738-ல் வீட்டில் அழைக்கும் பெயரான 'கவிதா' என்றும், மேலும், என்னுடைய ஆதார் அடையாள அட்டை எண் 9864 0354 2310-ல் 'கவிதா என்கிற லட்சுமி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மேற்படி 'லட்சுமி', 'கவிதா' மற்றும் 'கவிதா என்கிற லட்சுமி' என்றும் குறிப்பிடப்படும் பெயர்கள் அனைத்தும் என் ஒருவரை மட்டுமே குறிக்கின்றது.

மேலும், நான் எனது பெயரை இனிவரும் காலங்களில் 'லட்சுமி' என்று மட்டுமே குறிப்பிடுவேன் என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

மேற்கூறியவைகள் யாவும் உண்மையானவை என்றும், நேர்மையானவை என்றும் என் பிரமாணத்தின்பேரில் உறுதி செய்கிறேன். இதன்படி நான் சம்மதித்து எழுதிக்கொடுத்த உறுதிமொழிப் பத்திரம்

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939604.

K. லக்ஷ்மி.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு, சூன் மாதம், 20-ஆம் தேதி (20-6-2016), புதுச்சேரி-605 008, லாஸ்பேட்டை, அவ்வை நகர், இரண்டாவது மெயின் ரோடு, ஷண்முக பவனம், கதவிலக்கம் 24, எண் SF-04 கொண்ட இல்லத்தில் வசிக்கும் உதயசங்கர் அவர்களின் மனைவி ராஜலட்சுமி (Rajalakshmi) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது மகளின் பெயர், அவரது பிறப்புச் சான்றிதழ் எண் 1476-ல் 'Vaisnavi Janagi' என்றும், அவரது பள்ளி சான்றிதழில் 'Vaishnavi Devi' என்றும், அவரது ஆதார் அடையாள அட்டை எண் 565038901375-ல் 'வைஷ்ணவி தேவி (Vaishnavi Devi)' என்றும், மற்றும் குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 181283-ல் அவரது பெயர் 'வைஷ்ணவி தேவி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய மகளின் பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் எனது மகள் 'வைஷ்ணவி தேவி (Vaishnavi Devi)' என்றே அழைக்கப்படுவார்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும் அரசு எடுக்கும் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம், 20-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939624

U. RAJALAKSHMI.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு, சூன் மாதம், 20-ஆம் தேதி (20-6-2016), புதுச்சேரி-605 008, லாஸ்பேட்டை, அவ்வை நகர், இரண்டாவது மெயின் ரோடு, ஷண்முக பவனம், கதவிலக்கம் 24, எண் SF-04 கொண்ட இல்லத்தில் வசிக்கும் உதயசங்கர் அவர்களின் மனைவி ராஜலட்சுமி (Rajalakshmi) ஆகிய நான் கூறும் உறுதிமொழி என்னவென்றால், -

எனது பெயர், எனது கல்லூரி மாற்றுச் சான்றிதழ் போலியோ எண் 5500-ல் 'Rajalakshmi R.' என்றும், எனது சாதிசான்றிதழ் எண் 1050017-ல் எனது பெயர் 'R. Rajalakshmi' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 6353 3354 2977-ல் 'ராஜலட்சுமி (Rajalakshmi)' என்றும், எனது வாக்காளர் அடையாள அட்டை எண் IPD 0025536-ல் 'ராஜலக்ஷ்மி (Rajalakshmi)' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 181283-ல் எனது பெயர் 'ராஜலட்சுமி' என்றும், எனது திருமண அழைப்பிதழில் எனது பெயர் 'R. கவிதா (எ) ராஜலக்ஷ்மி' என்றும், எனது மகள் வைஷ்ணவி ஜானகி அவர்களின் பிறப்புச் சான்றிதழ் எண் 1476-ல் எனது பெயர் 'V. Kavitha' என்றும்

குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'ராஜலட்சுமி (Rajalakshmi)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம், 20-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939625

U. RAJALAKSHMI.

உறுதிமொழிப் பத்திரம்

2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 21-ஆம் தேதி (21-6-2016) புதுச்சேரி, உழவர்கரை, செல்லபெருமாள்பேட்டை, ஊத்துகாட்டு மாரியம்மன் கோயில் தெரு, கதவிலக்கம் 34 கொண்ட இல்லத்தில் வசிக்கும் ஐயப்பன் அவர்களின் மனைவி பர்கத் நிஷா (Bargath Nizha) ஆகிய நான் எழுதிக்கொடுக்கும் உறுதிமொழிப் பத்திரம் யாதெனில்—

எனது பெயர், எனது பள்ளி மாற்றுச் சான்றிதழ் வரிசை எண் 02/2014-15-ல், 'A. பர்கத்துன்னிஸா' என்றும், எனது ஆதார் அடையாள அட்டை எண் 6409 5580 0228 மற்றும் எனது வாக்காளர் அடையாள அட்டை எண் IPD0031872 ஆகியவற்றில் 'பர்கத் நிஷா (Bargath Nizha)' என்றும், எனது திருமண அழைப்பிதழில் 'A. பர்கத்நிஷா' என்றும், எனது குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டை எண் 357833-ல் 'நிஷா' என்றும், எனது மகன் Sriram மற்றும் எனது மகள் Devipriya ஆகியோரின் பிறப்புச் சான்றிதழ்களில் எனது பெயர் 'Bargath Nizha' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட பெயர்கள் அனைத்தும் என்னுடைய பெயர்கள்தான். வேறு வேறு நபர்களுடைய பெயர்கள் இல்லை என்று இதன்மூலம் உறுதியளிக்கின்றேன். இனிவரும் காலங்களில் நான் 'பர்கத்நிஷா (Bargath Nizha)' என்றே அழைக்கப்படுவேன்.

மேற்படி, நான் அளித்த உறுதிமொழி சம்பந்தமாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் எனது சொந்த செலவில் தீர்த்துக்கொள்வேன் என்றும், அரசு எடுக்கும் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படுவேன் என்றும் இதன்மூலம் உறுதியளிக்கின்றேன்.

புதுச்சேரி சான்றுரைஞர் முன்னிலையில் 2016-ஆம் ஆண்டு சூன் மாதம் 21-ஆம் தேதி கையொப்பமிடப்பட்டது.

939628

BARGATH NIZHA.

AFFIDAVIT

I, Suresh, son of Arjunan, aged about 37 years, residing at No. 14, Brahmin Street, Villianur, Puducherry- 605 110, do hereby solemnly and sincerely affirm on oath and declare as follows:

I state that my original name is 'Suresh' and the same is evidenced in my Voter's Identity Card No. JZL0280123 and in our Family Ration Card as 'சுரேஷ்' No. 179770.

I state that I am also known in my residence by the home-calling name as 'Senthilkumar'.

I state that my name has been written as 'Suresh @ Senthilkumar' based on my home-calling name in the Memorandum (Appointment Order) issued by Department of Personnel and Administrative Reforms, (Personnel Wing), Government of Puducherry under No. A.12011/1/2015-DP&AR/GC/UIV/S, dated 5-2-2016.

I state that the both of my above names viz., 'Suresh (சுரேஷ்)' and 'Suresh @ Senthilkumar' are refer to one and the same person that is myself only.

I declare that hereafter, I shall use to write and sign only by the name 'Suresh' for all records, papers and all affairs of my life.

The above deposition is true and correct to the best of my knowledge and belief, and nothing material has been concealed therein.

Solemnly affirmed and signed before the Notary Public at Puducherry, on this 22nd day of June 2016.

939635

A. SURESH.

No legal responsibility is accepted for the publication of advertisement regarding change of names and other private notifications in the Gazette. Persons notifying the same will remain solely responsible for the legal consequences and also for any other misrepresentations, etc.

online publication at "<http://styandptg.puducherry.gov.in>"

Government Central Press
Directorate of Stationery and Printing
Puducherry-605 009